

திருவருகைக்காலம் 4ஆம் வாரம் - ஞாயிறு

முன்றாம் ஆண்டு

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் அன்பார்ந்தவர்களே! திருவருகைக்காலத்தின் நான்காம் ஞாயிறான இந்த நாள் அன்பின் ஞாயிறு என்று அழைக்கப்படுகிறது.

இறைவனைத் தேடிய இரு பெண்கள் அன்னை மரியாவும் எலிசபெத்தம்மாவும். குழந்தை பேறற்ற எலிசபெத்து அல்லும் பகலும் இறைவனை வேண்டினார். எனவே இறைவனின் ஆசீராய் பெற்றார். அன்னை மரியாவும் தனது சொந்த தேவைகளைக் காட்டிலும் சமுதாயத்தின் தேவைகளில் அக்கறை கொண்டு இறைவனிடம் வேண்டினார். இவர்கள் இருவரும் சந்தித்த போது வாழ்த்தும் ஆசீர்வாதமும் இறைப்புகழ்ச்சியுமே நிறைந்திருந்தது. எலிசபெத்து மரியாவை வாழ்த்தும் போது, "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர். உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே" என்கிறார். இது போன்றே நாமும் பிறரை வாழ்த்தும் போது இந்த பூமியில் நலமும் ஆசீர்வாதமும் பெருகும்.

அன்னையர் சந்தித்த போது வயிற்றில் இருந்த குழந்தைகள் இருவரும் சந்தித்துக் கொண்டனர். இயேசுவின் வருகையை முன்னறிவித்த திருமுழுக்கு யோவான் தாயின் வயிற்றிலிருந்தே மகிழ்ச்சியால் துள்ளி தனது தாய்க்கு இறைவனின் செம்மறியைச் சுட்டிக் காட்டுகிறார். மரியாவின் வயிற்றிலிருந்த இயேசு எலிசபெத்தின் வீட்டிற்கு மகிழ்வையும் ஆசீர்வாதத்தையும் கொண்டு வருகின்றார். இத்தகைய அரும்பெரும் செயல்களைச் செய்திடவே இறைவன் நம்மைத் தேடி வருகின்றார். எத்தகைய எதிர்பார்ப்புமின்றி நமது முழு நம்பிக்கையை கடவுள் மீது வைத்து எல்லாத் தருணங்களிலும் அவரது ஆசீர் நிரம்பப் பெற வேண்டும் என்று வேண்டி இத்திருப்பலியில் பக்தியாய் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை

அன்பார்ந்தவர்களே! முதல் வாசகத்தில் இஸ்ரவேல் மக்களை புதிய நம்பிக்கைக்கு அழைக்கின்றார் இறைவாக்கினர் மீக்கா. மிகவும் சிறியதாய் ஓரங்கட்டப்பட்ட நிலையில் இருந்த பெதலகேமை மெசியா தோன்றுவதற்காக தேர்ந்தெடுத்தார் இறைவன். இவ்வாறு மக்கள் அச்சமின்றி வாழ்வார்கள் என்று அறிக்கையிடும் இறைவாக்கினர் மீக்கா நூலின் வார்த்தைகளைக் கவனமுடன் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்று அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டார் மரியா. அதனாலேயே இறை மகனையே தம் வயிற்றில் தாங்கும் பேறுபெற்றார். மரியாவைப் போலவே இயேசுவும் இறைத்தந்தையின் திருவுளத்திற்கு ஆகட்டும் என்று ஏற்றுக்கொண்டதை நினைவு கூரும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தின் வார்த்தைகளுக்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுக்கள்:

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. எல்லாம் வல்ல எம் இறைவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர், துறவியர் அனைவரும் உமது ஞானத்தின் ஆவியால் நிரப்பப்பட்டு, மக்கள்

அனைவரையும் ஞானத்தின் வழியில் நடத்திடத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அன்புத் தந்தையே இறைவா! உமது அன்பையும் இரக்கத்தையும் பெற்று மகிழும் எம் இளைஞர்கள் உமது வார்த்தைகளுக்கு என்றுமே பணிந்து, உம்மைத் தங்களது வாழ்வின் முன்மாதிரியாக ஏற்று வாழக்கூடிய நல் உள்ளம் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அருளின் ஊற்றே எம் இறைவா! மனிதர்களுள் நீர் தேர்ந்து கொண்ட அன்னை மரியாவைப் போன்று நாங்களும் அடுத்தவர் மீது அக்கறை கொண்டு, பிறரின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு எல்லாவித உதவிகளையும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி உள்ளார்ந்த அன்போடு செய்திட நல் மனம் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. தேற்றரவாளராகிய எம் இறைவா! உம்மால் தேர்ந்து கொள்ளப்பட்ட மக்களாகிய நாங்கள் அனைவரும் எங்கள் அழைப்பின் மேன்மையை அறிந்து, எங்கள் வாழ்வில் இறைவார்த்தையை வாசிப்பவர்களாகவும், உமது வார்த்தையை வாழ்வில் கடைப்பிடித்து வாழ்ந்து, இயேசுவின் சாட்சிகளாய் எங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நன்றி : ஆசிரியை திருமதி. ஞா.சொஸ்தினா மேரி, மேலமெஞ்ஞானபுரம்.

“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 944 314 0660; www.arulvakku.com